Telephone Nos.:

Regd. Office: (044) 28522745 Factory: (044) 26234300 (044) 26258511



Telefax: 044 - 26257121 Web: www.wheelsindia.com

WHEELS INDIA LIMITED

Corporate Identity Number: L35921TN1960PLC004175

Registered Office:

21, Patullos Road, Chennai - 600 002.

Factory: Padi, Chennai - 600 050.

May 19, 2023

То

National Stock Exchange of India Limited,

The Manager, Listing Department, "Exchange Plaza", C-1, Block G, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051

Carin Cada, WIICEI

Scrip Code: WHEELS

То

BSE Limited,

The Corporate Relationship Department, 1st Floor New Trading Wing, Rotunda Building, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai – 400 001

Scrip Code: 590073

Dear Sir / Madam,

Subject: Newspaper Advertisement – Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR)

In continuation of our letter dated May 18, 2023 regarding outcome of the Board Meeting, we enclose herewith copies of the newspaper advertisement published in "Business Line" (English) and "Dinamani" (Tamil) on May 19, 2023 pursuant of Regulation 47 of the SEBI LODR. The aforesaid information is also available on Company's website at www.wheelsindia.com.

Kindly take it into your record and oblige us to disseminate the same on your website.

Thanking you.

Yours faithfully,

For Wheels India Limited

Laksh Digitally signed by Lakshmi K V Date: 2023.05.19 11:10:59 +05'30'

K V Lakshmi

Company Secretary & Compliance Officer

Encl.: As above

QUICKLY.

Quess Corp's Q4 PAT dips 61% to ₹30 crore



Bengaluru: The fourth quarter profit of business services provider Quess Corp plummeted 61 per cent y-o-y to ₹30 crore, compared with ₹77 crore in the corresponding quarter of the previous year. The net revenues were up 17.1 per cent to ₹4,440 crore. Its EBITDA for Q4 stood at ₹586 crore, down 6 per cent y-o-y. PAT for FY23 was down by 11 per cent to ₹223 crore compared with ₹251 crore in FY22, YATTI SONI

Financial services platform airpay joins ONDC

New Delhi: Integrated financial services platform airpay said it has gone live on the Open Network for Digital Commerce (ONDC). This will enable airpay's vyaapaaris to have access to an array of local businesses offering multiple products and services on ONDC to consumers, it said in a release. The company said the initiative will enable ONDC to understand and implement key consumer and partner learnings. PTI

SBI sees moderation in credit growth in FY24

NO HOLDING BACK. Deposits not going to be a limiting factor in growing loan book: Chairman

Our Bureau

State Bank of India Chairman Dinesh Kumar Khara said there could be some moderation in credit growth in FY24. However, he is hopeful the bank will achieve overall credit growth of 12–14 per cent.

"About ₹1.75 lakh crore worth of corporate loan proposals are already in the pipeline. When we look at the proposals that we have already sanctioned and are also awaiting disbursements, even that amount is somewhere around ₹1.78 lakh crore," he said at a press conference to announce the bank's fourth quarter


As of March-end 2023, gross advances increased by 16 per cent yoy to ₹32,69,242 crore, with domestic retail advances and domestic corporate advances growing 17.64 per cent and 12.52 per cent, respectively. Global deposits rose 9 cent ₹44,23,778 crore.

Khara said the bank is cur-



The bank remains well capitalised. And we have sufficient headroom to take care of the normal business growth requirements

DINESH KUMAR KHARA



"The bank remains well capitalised (with a capital adequacy ratio of 14.68 per cent). And we have sufficient headroom to take care of the normal business growth requirements,"Khara said.

NON PERFORMING ASSETS The bank's gross NPA position improved to 2.78 per cent of gross advances, compared with 3.14 per cent in the pre-

cipient stress.

"As compared to March 2022, when this book was at ₹3,544 crore, it (the SMA book) peaked out at about ₹8,000 odd crore in September 2022, but again it has come down to ₹3,200 odd crore.

period of time. SMA accounts

are loans showing signs of in-

"We have a very effective follow-up mechanism that is in a position to ensure that we recover all these stressed accounts. So, the quality of assets should be sustained,"he said.

Retailers clock 6% growth in April

Meenakshi Verma Ambwani New Delhi

Retailers clocked moderate sales growth of 6 per cent in April 2023, compared to April 2022, largely due to high base effect, according to the latest survey findings released by the Retailers Association of India (RAI). This growth was led by quick service restaurants and food and grocery segments.

Kumar Rajagopalan, CEO, Retailers Association of India (RAI), said: "Retailers witnessed a modest growth of 6 per cent in April 2023. This is possibly explained because they had a super growth of 23 per cent in April 2022, compared to pre-pandemic period (April 2019), and 41 per cent growth when compared to the



Apparel and clothing categories clocked low single-digit sales growth

sales level in April 2021 (y-o-y). "While the growth of 6 per cent in April 2023 vis-à-vis April 2022 is welcome, we will still have to see if the growth can get into double-digits in the coming months," he added.

In terms of regions, retail businesses in East and South India clocked a growth of 7 per cent each. Meanwhile, retailers in West India and North India cent and 3 respectively.

CATEGORIES

In terms of categories, the quick service restaurants segment reported a growth of 16 per cent, followed by food and grocery (15 per cent), compared to sales levels in April 2022. "While furniture and furnishings, and consumer durables and electronics showed a growth of 14 per cent and 9 per cent respectively, compared to sales levels in April 2022," RAI stated.

Categories, including sports goods (5 per cent), apparel and clothing (4 per cent), footwear (2 per cent) and jewellery (1 per cent), clocked sales growth in low single-digits, the survey added.

THE RAMCO CEMENTS LIMITED

Regd. Office: "Ramamandiram", Rajapalayam - 626 117. Corporate Office: 98-A, Dr. Radhakrishnan Salai, Chennai 600 004. CIN:L26941TN1957PLC003566; E-mail: ksn@ramcocements.co.in

EXTRACT OF CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2023

٠.,	D (1)		Quarter Ended	Year Ended	Year Ended		
S.No.	Particulars Particulars	Audited	Un-Audited	Audited	Audited	Audited	
		31-03-2023	31-12-2022	31-03-2022	31-03-2023	31-03-202	
1.	Total Income	258357	202037	172268	819019	60316	
2.	Net Profit for the period before Tax	20462	9476	16291	47198	8034	
3.	Net Profit for the period after Tax attributable to - Equity shareholders of the Parent - Non-Controlling Interest Total	15086 (26) 15060	5156 (35) 5121	11857 (30) 11827	31452 23 31475	8814 4 8819	
4.	Total Comprehensive Income for the period after tax attributable to - Equity shareholders of the Parent - Non-Controlling Interest Total	14564 (27) 14537	5262 (36) 5226	11497 (31) 11466	31343 23 31366	8788 4 8793	
5.	Paid up Equity Share Capital	2363	2363	2363	2363	236	
6.	Other Equity				683743	65949	
7.	Securities Premium Account				5059	505	
8.	Net worth				686806	66253	
9.	Paid up Debt Capital				448742	39299	
10.	Capital Redemption Reserve				163	16	
11.	Debenture Redemption Reserve				-		
12.	Debt-Equity Ratio (in multiples)				0.65	0.5	
13.	Debt Service Coverage Ratio (in multiples)				1.31	1.3	
14.	Interest Service Coverage Ratio (in multiples)				2.06	4.2	
15.	Earnings Per share of Re. 1/- each (Rs. p) (Not Annualized) Basic: Diluted:	6.60 6.60	2.26 2.26	5.19 5.19	13.76 13.76	38.5 38.5	

Chennai 18-05-2023

- The above is an extract of the detailed format of Quarter and Year Ended Audited financial results that has been filed with Stock Exchanges under Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter and Year Ended Audited financial results are available on the Bombay Stock Exchange website: www.bseindia.com. the National Stock Exchange website: www.nseindia.com and on the Company's website: www.ramcocements.in 2. For the other line items referred in regulation 52(4) of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, pertinent

disclosures have been made to the stock exchanges and can be accessed on the websites of the stock exchanges viz. www.bseindia.com and www.nseind

- 3. The above consolidated audited results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their Meetings held on 18-05-2023.
- 4. The Board of Directors have recommended a dividend of Rs. 2/- per equity share of Re. 1/- each for the financial year 2022-23

13. 11 200									
		Quarter Ended	Year Ended	Year Ended					
Particulars	Audited	Un-Audited	Audited	Audited	Audited				
	31-03-2023	31-12-2022	31-03-2022	31-03-2023	31-03-2022				
Total Income	258129	201809	171904	817197	601062				
Net Profit before tax	20673	9724	16411	47369	80124				
Net Profit after tax	15241	6739	12407	34354	89270				

6. The figures for the quarter ended 31-03-2023 and 31-03-2022 are the balancing figures between audited results in respect of full financial year and published year to date

7. The previous period figures have been re-grouped/re-stated wherever necessary.

For THE RAMCO CEMENTS LIMITED

M.F. FAROOQUI

'25% of new credit card issues happen on RuPay network'

Anshika Kayastha Mumbai

About 25 per cent of all new credit card issuances are happening on the RuPay network, according to Praveena Rai, COO, NPCI (National Payments Corporation of India).

"Cards in force are growing fast, driven by the innovative product suite. Volume growth is multiplying; it's more than doubling," Rai said on the sidelines of the launch of the SBI Paytm credit card on the RuPay network.

HUGE OPPORTUNITY

Even though 52 per cent of customers on the UPI network are credit active, only 3-10 per cent use credit cards. The NPCI said that of the over 30 crore UPI users, 2.5-3.0 crore are credit card holders.

This provides NPCI with a huge opportunity to grow its credit card portfolio and market snare now that the kupay network has been integrated with UPI, Rai said...

"We told ourselves that unless we are building the

Airtel Payments

KR Srivats

at ₹1,291 crore.

₹2.02 lakh crore.

'STELLAR YEAR'

ments Bank, said.

further".

users.

Bank net up 141% at ₹21.7 cr in FY23

Airtel Payments Bank (APB), a fintech, has recorded a 141

per cent increase in net

profit for the fiscal year 2022–23 at ₹21.7 crore (₹9.2 This is the second straight fiscal year that APB has recorded profits. For fiscal 2022-23, APB reported a 37 percent increase in revenues

In 2022-23, customer deposits grew by 59 percent Yo-Y to ₹1,865 crore, fuelled by a healthy addition of new

This payment bank now has 54.7 million monthly transacting users and a gross merchandise value (GMV) of

"Our strong performance is a

validation of the payments

bank model and its role in

serving the digital and finan-

cial inclusion needs of the

country", Anubrata Biswas,

MD and CEO of Airtel Pay-

been a stellar year in our

growth journey. Our trusted

brand and innovative

products, backed by unmatched distribution reach

and technology, position us

well to accelerate our growth

"The year 2022-23 has



Praveena Rai, COO, NPCI

stature of RuPay on the credit side, we can't lay claim to the fact that RuPay is India's indigenous card network, and for that, we really changed gears on credit," Rai said at the event.

"What NPCI has done phenomenally well with UPI and QR is incredible. RuPay credit card riding is the game changer here," said Nalin Bansal, Chief of Corporate and Fintech Relationships and Key Initiatives at NPCI.

The SBI Paytm card, originally launched in November 2020, wiii be issued instantaneously and will not require tokenisation at merchant touch points as the UPI ID will become the de facto token.

CMS Info Systems forays into ATM manufacturing with new plant in Chennai

Narayanan V

CMS Info Systems Ltd. has begun commercial production and manufacturing of automation banking in its newly products opened plant in Chennai. The new facility marks the cash management and payment services company's foray into the manufacture banking automation products such as ATMs, cash recycler machines, and self-service kiosks.

CMS is India's largest cash management company based on the number of ATM points and retail pick-

NEW FACILITY

In March, the company announced that it had set up a new manufacturing facility in Chennai for the manufacturing of banking automa-

tion products. Speaking to businessline, Manjunath Rao, President, Managed Services, CMS Info Systems, said the Chennai facility has the capacity to manufacture 2,000 ATMs per month and can be scaled up.

ceding quarter. This is the low-

est level in more than 10 years,

improved to 0.67 per cent of

net advances against 0.77 per

cent in the preceding quarter.

The SBI chief underscored that

the consistently improving as-

set quality is also reflected in

the credit cost, which is at 32

basis points for the year. This is

down by 23 bps on a yoy basis.

has been a reduction in the

SMA (special mention ac-

count) 1 and 2 books over a

Khara observed that there

ASSET QUALITY

The net NPA position, too,

Khara said.

Rao said the company sees a pipeline of opportunities for banking automation products of 40,000 to 50,000 units in the next 12-18 months in the industry.

"Our right-to-win in the upcoming expansion and refresh drive of these products would be 30 per cent in the same period," he added.

ATM major Korean Hyosung will offer technology solutions, including ATM modules, for the new plant in Chennai.

Currently, 30-35 per cent of the parts used in the new facility are procured from local suppliers, and in the next 12–18 months, the products will cross over 50 per cent localisation, Rao

WHEELS INDIA LIMITED

Corporate Identity Number: L35921TN1960PLC004175 Regd. Office: No.21, Patullos Road, Chennai - 600 002. Phone: 044-2623 4300: Website: www.wheelsindia.com

Standalono

Extract of the Audited Standalone and Consolidated Financial Results for the Quarter / Year Ended March 31, 2023

(Rs. in Crores)

		Standalone					Consolidated					
Postianiana	Quarter Ended			Year Ended		Quarter Ended			Year Ended			
raniculars		31.12.2022	31.03.2022	31.03.2023	31.03.2022	31.03.2023	31.12.2022	31.03.2022	31.03.2023	31.03.2022		
	Audited	Un-audited	Audited	Audited	Audited	Audited	Un-audited	Audited	Audited	Audited		
Total income from operations	1,169.24	1,002.58	1,101.33	4,332.11	3,686.69	1,251.87	1,076.48	1,187.73	4,651.15	3,966.49		
Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items)	31.91	19.21	37.15	85.52	106.51	29.23	13.03	34.02	69.24	97.80		
Net Profit / (Loss) for the period (before tax, after Exceptional Items)	31.91	19.21	37.15	85.52	106.51	29.23	13.03	34.02	69.24	97.80		
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items)	24.83	14.54	27.86	65.17	79.79	23.35	10.28	25.90	54.15	74.18		
Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and other comprehensive Income (after tax)]	25.39	14.84	28.85	65.62	78.20	23.88	10.61	26.73	53.67	73.10		
Paid-up Equity Share Capital (face value of Rs.10/- each)	24.06	24.06	24.06	24.06	24.06	24.06	24.06	24.06	24.06	24.06		
Reserves excluding revaluation reserves as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	=	689.48	651.05	-	-	-	740.11	709.63		
Earnings Per Share (of Rs 10/- each) (In Rs.) (* not annualised) Basic:	10.32*	6.04*	11.58*	27.08	33.16	10.09*	4.86*	11.12*	24.13	31.78 31.78		
	Total income from operations Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items) Net Profit / (Loss) for the period (before tax, after Exceptional Items) Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items) Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and other comprehensive Income (after tax)] Paid-up Equity Share Capital (face value of Rs.10/- each) Reserves excluding revaluation reserves as shown in the Audited Balance Sheet of the previous year Earnings Per Share (of Rs 10/- each) (In Rs.) (* not annualised)	Audited Total income from operations 1,169,24 Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items) 31.91 Net Profit / (Loss) for the period (before tax, after Exceptional Items) 31.91 Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items) 24.83 Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and other comprehensive Income (after tax)] 25.39 Paid-up Equity Share Capital (face value of Rs.10/- each) 24.06 Reserves excluding revaluation reserves as shown in the Audited Balance Sheet of the previous year - Earnings Per Share (of Rs 10/- each) (In Rs.) (* not annualised) Basic: 10.32*	Particulars 31.03.2023 31.12.2022 Audited Un-audited Total income from operations 1,169.24 1,002.58 Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items) 31.91 19.21 Net Profit / (Loss) for the period (before tax, after Exceptional Items) 31.91 19.21 Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items) 31.91 19.21 Net Profit / (Loss) for the period after tax (after Exceptional Items) 24.83 14.54 Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) 25.39 14.84 Paid-up Equity Share Capital (face value of Rs.10/- each) 24.06 24.06 Reserves excluding revaluation reserves as shown in the Audited Balance Sheet of the previous year - Earnings Per Share (of Rs 10/- each) (In Rs.) (* not annualised) Basic: 10.32* 6.04*	Particulars Audited 31.03.2023 31.12.2022 31.03.2022 Audited Un-audited Audited Audited Un-audited Audited Audited Interview Interview	Particulars Particulars	Particulars Particulars	Particulars Particulars	Particulars Particulars	Particulars Particulars	Particulars Particulars		

- 1) The above is an extract of the detailed format of audited quarterly / year ended Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR). The full format of the aforesaid Results are available on the Stock Exchange websites at www.nseindia.com and www.wheelsindia.com
- The above Standalone/ Consolidated financial results of the Company have been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013, read with relevant rules thereunder.
- The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on May 18, 2023. Effective April 01, 2022, the Company has reassessed the useful life of certain Plant and Machinery which was evaluated by an Independent Chartered Engineer. Consequently, the charge of depreciation for the quarter and year ended March 31, 2023 on account of change in the
- The Board of Directors of the Company at their meeting held on December 07, 2021, approved the scheme of amalgamation of Sundaram Hydraulics Limited with the Company and their respective shareholders, effective 1st Oct 2021. The Company is awaiting the final hearing and
- necessary directions in this regard from National Company Law Tribunal (NCLT).
- Other expenses for the year ended March 31, 2023 include pre-delivery and inspection expense of Rs 27.23 crs, net of insurance claim received, towards cost of certain pre-delivery / increased inspection and rectification work at an overseas customer location The Company operates in the following reportable segments:
- a) Automotive Components and b) Industrial Components. The segment information is provided to and reviewed by Chief Operating Decision Maker (CODM). The reportable segment information for the corresponding previous periods have been modified to make them comparable.

accounting estimate is lower by Rs.8.10 crores and Rs.31.86 crores respectively.

- The Company publishes standalone financial results along with the consolidated financial results. In accordance with the Ind AS 108, "Operating Segments", the Company has disclosed the segment information in the consolidated financial results for the quarter and year ended March
- Previous period's figures have been regrouped / reclassified wherever necessary to conform to this period's classifications. 10) The Board of Directors have recommended a final dividend of Rs. 3.97 (39.70%) per equity share of Rs. 10/- each for the financial year 2022-23 amounting to Rs. 9.56 Crores. 11) Figures of the last quarter are the balancing figures between the audited figures in respect of the full financial year and published year to date figures upto the third quarter of the respective financial year.

For Wheels India Limited

Srivats Ram Managing Director DIN: 00063415

Airtel Payments Bank now processes over 7 billion annualised transactions across its platforms, making it the

fastest-growing digital bank.

Date: 18.05.2023

Place: Chennai

ஆளுநருக்கு அழைப்பு...



ஆளுநா் ஆா்.என்.ரவியை வியாழக்கிழமை சந்தித்து சென்னை தியாகராயநகாில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்த திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு ஆலோசனைக் குழு தலைவர் ஜே.சேகர் மற்றும் உறுப்பினர்கள்.

இல்லம் தேடி பிரசாதம், 'திருக்கோயில்' செயலி திட்டங்கள் அறிமுகம்

சென்னை, 18: இல்லம் தேடி திருக் கோயில் பிரசாரம் வழங் கும் திட்டம் மற் 'திருக்கோ யில்' செயலி ஆகி யவற்றை அறநி லையத்

பி.கே.சேகர் அமைச்சர் பாபு தொடங்கி வைத்தார். தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் உள்ள அறநிலையத்துறை அணைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்

றது• இதில் அமைச்சர் சேகர் பாபுகலந்துகொண்டுஇந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டி லுள்ள திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவை களை எளிதில் அறிந்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட் டுள்ள 'திருக்கோயில்' என்ற கைப்பேசி செயலியையும், 48 முதுநிலை திருக்கோயில் களின் பிரசாதங்களை பக்தர் களின் இல்லங்களுக்கு மத் திய அரசின் அஞ்சல் துறை யுடன் இணைந்து அனுப்பி வைக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

செயலியின் பயன்பாடு கள்: இதையடுத்து அமைச் சர் சேகர்பாபு செய்தியாளர் களிடம் கூறியது: 'திருக்கோ யில்' செயலி மூலம் கோயில் களின் தலபுராணம், தலவர லாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்த னைகள்,அதற்கானகட்டண

விவரங்கள், திருவிழாக் அனைத்து கோணங் களி திருக்கோ யில்களை கண்டு களிக்கும் மெய்நி கர் காணொலி,

திருவிழாக்களின்

திருக்கோயில் களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, பக்தர்க ளுக்கான சேவைகள் போன் றவற்றை அறிந்து கொள்ள லாம்.

அதேபோல, மூத்த குடி மக்கள், மாற்றுத்திறனாளி கள் திருக்கோயில்களுக்கு செல்லும்போது மின்கல ஊர்தி,மற்றும் சாய்தளத்தில் சக்கர நாற்காலியில் அழைத் துச் செல்வதற்கும் தரப்பட் டுள்ள தொலைபேசி எண் சேவையையும் பெறலாம்.

இது தவிர செயலியின் மூலம் அன்னதானம், திருப் பணி போன்ற நன்கொடை களையும் வழங்கலாம்.

மேலும், தேவாரம், திரு வாசகம், திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவை முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது. இந்த செயலியில் முதல் கட்டமாக, பிரசித்தி பெற்ற 50 முதுநிலை திருக் கோயில்கள் இடம்பெற் றுள்ளன.

அடுத்தகட் ட மாக திருக்கோயில்களை இணைக்கும் பணி நடை பெற்று வருகிறது. படிப்ப டியாக மற்ற திருக்கோயில்க ளின் விவரங்களும் இணைக்

இச்செயலியை ஆண்ட் வகை கைப்பேசிக ளுக்கு பிளே ஸ்டோரில் இருந்தும் IOS வகை கைப் பேசிகளுக்கு App Store-லி ருந்தும் பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.

உலகம் முழுவதும் அனுப்பி வைக்க.... இதே பான்று பக்தர்களின் விருப் பப்படி 48 முதுநிலை திருக் கோயில்களின் பிரசாகங் களை அவர்களின் இல்லங் களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்

நாடு முழுவதும் உள்ளவர் கள் திருக்கோயில் பிரசாதங் களை பெறுவதற்கு பிரசா தத்துக்கு உரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும்.

அடுத்த கட்டமாக, 3 மாத காலத்துக்குள் உலகம் முழு வதும், திருக்கோயில் பிரசா தங்களை அனுப்பி வைக் கும் நடைமுறை செயல்ப டுத்தப்படும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என் பது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை மேல்முறையீடு செய் திருக்கிறது என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில்,சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலை யங்கள் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், அற நிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருப ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணி

முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, மே 18: திருநெல்வேலியில் ரு.33.02 கோடியில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டு மானப் பணிக்கு முதல்வர் மு.க.ஸ் டாலின், சென்னை தலைமைச் செய லகத்திலிருந்து வியாழக்கிழமை காணொலி மூலம் அடிக்கல் நாட்டி

திருநெல்வேலியில் நவீன வசதிக ளுடன் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டப் பேர வையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, பாளையங்கோட்டை குலவணிகர்புரம் மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் 13.02 ஏக்கர் நிலத்தில், 55,000 சதுர அடி பரப்பில் ரூ.33.02 கோடி செல வில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இப்பணி *க*ளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

புதிதாக அமைக்கப்படவுள்ள அருங்காட்சியக வளாகத்தில், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் நிர்வாகக் கட்டடம் என நான்கு முதன்மைப் பிரிவுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளன. முற்றங் கள், நெடுவரிசைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றுடன் நெல்லை மண் ணின் வட்டார கட்டடக் கலைத் தன் மையை பிரதிபலிக்கும் வகையில் கட்டமைப்புகள் கட்டப்படவுள் ளன. முகப்புகளில் உள்ளூர் கலை மற்றும் கைவினைத் திறன் கூறுகள் பயன்படுத்தப்படவுள்ளன.

காட்சிப்படுத்தப்படும் பொருள் கள்: சிவகளைப் பகுதியில் கடந்த



திருநெல்வேலியில் 'பொருநை அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் எ.வ.வேலு,

தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலா் க.மணிவாசன், தொல்லியல் துறை இயக்குநர் சே.ரா.காந்தி உள்ளிட்டோர்.

மூன்று ஆண்டுகளில் மேற்கொள் ளப்பட்ட அகழாய்வுகளில் இது வரை 160 முதுமக்கள் தாழிகள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. 70-க்கும் மேற்பட்ட இரும்பு கருவிகள், 787 படையல் கிண்ணங்கள், 163 குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஒடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 5 பானை ஒடுகள், 582 தொல்பொ ருள்கள் வெளிக் கொணரப்பட்டுள்

ஆதிச்சநல்லூர் பகுதியில் கடந்த இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப் பட்ட அகழாய்வுகளில் 27 முதுமக் கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள் ளன. 436 மட்கலன்கள், 1,585 தொல் பொருள்கள் வெளிக் கொணரப்பட் டுள்ளன.

தமிழ்நாட்டின் பண்டைய காலத் தில் சிறந்து விளங்கிய ஆற்றங்கரை நாகரிகங்களில் ஒன்றான பொருநை

<u>ஆற்</u>றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் உலகத்த ரத்துடன் அருங்காட்சியகம் அமைக் கப்படவுள்ளது.

இதில், ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகு திகளில் கிடைத்த அரிய தொல் பொருள்கள் காட்சிப்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதி மற் றும் மனிதவள மேலாண்மை, தொல் லியல் துறை அமைச்சர் தங்கம் தென் னரசு, தலைமைச் செயலர் வெ.இறை யன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், தொல்லியல் துறை இயக்குநர் சே.ரா.காந்தி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழாண்டில் 4,074 பேர் ஹஜ் பயணம்

சென்னை, மே 18: தமிழகத் தில் நிகழாண் டில் 4,074 பேர் புனித ഇള് பயணம் மேற் கொள்

ள வுள் ள னர் என்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரி

வித்தார்.

சென்னை சூளையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு மாவட் டங்களை சேர்ந்த ஹஜ் யாத் ரீகர்களுக்கான தமிழ்நாடு மாநில ஹஜ் குழு புத்தறிவுப் பயிற்சியை, அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கி ழமை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ் நாட்டில் இருந்து நிகழாண்டு 4,074 ஹாஜிக்கள், சென்னை யிலிருந்து விமானம் மூலம் பய ணம் மேற்கொள்ளவுள்ளனர். இதில் ஜூன் 7 முதல் 10-ஆம் தேதி வரை தினமும் இரு விமா னங்கள், ஜூன் 11 முதல் 21-ஆம் தேதி வரை தினமும் ஒரு விமானம் மூலம் பயணம் மேற் கொள்வர் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட் டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுதின் மற் றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

JESUIT CHENNAI PROVINCE, HIGHER EDUCATION COMMISSION TEACHING STAFF VACANCIES (FOR THE ACADEMIC YEAR 2023 - 2024)

ı	Name of the Jesuit College	Aided	Self-financed							
ı	Loyola College, Chennai	Physics, MSW								
1	Loyola-ICAM College of Engi	neering and	Computer Science and Engineering (CSE), Information Technology (IT),							
١	Technology (LICET), Chennai		Electronics and Communication Engineering (ECE- Specialisation Communication), Physics (NET/SET/PhD). Eligibility: As per AlCTE norms.							
	Loyola College of Education,	Chennai	Pedagogy of English (Eligibility: M.A. in English + M.Ed. + NET / Ph.D. in Education), Pedagogy of Tamil (Eligibility: M.A. in Tamil + M.Ed. + NET / Ph.D. in Education)							
1	Loyola College, Vettavalam		Commerce							

Qualification: As per **UGC Norms**. Download the Application form and instructions from the website: www.jesuitchennaihighereducation.com

A/C Name: Coordinator for Higher Education Jesuit Chennai Province A/c No: 366201000006464, Bank: Indian Overseas Bank, Branch: Vettavalam IFSC Code: IOBA0002808. MICR Code: 606020016.

To pay the application fee of **Rs 500/-**, kindly use the above account number:

No Demand Draft will be accepted. If you want to apply to more than one College or Aided / Self-Financing post, even in the same College, you have to send a separate application for each post attaching a separate fee bank challan to **The Coordinator for** Higher Education Jesuit Chennai Province, Loyola College, Vettavalam, Thiruvannamalai - Dt. 606754, Tamil Nadu. The last date for the online submission of application is on or before **25 May 2023**, **Thursday**.

PROVINCE COORDINATOR, JESUIT HIGHER EDUCATION COMMISSION

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (கூக்ளாட்சி) ரங்கம்பாளையம், ஈரோடு - 638 009. ாரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு நிதி உதவி பெறும் பிரிவில் காலியாக உள்ள jakanggyub பணியியங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்களிய பிருந்து விண்ணப்பங்கள் வறிவற்கப்படுகின்றன

காலிப்பணியிடங்கள் இனசுழற்சி வாரியாக குறைந்தபட்ச பணியிடத்தின் பெயர் இனசுழற்சி sodsses corations MBC / DNC WOMEN அலுவகை உதவியாளர் தமிழில் எழுத பழக்க பெருக்குபவர் WIDOW) - TAMIL MEDILM कार्याहिक बार्किय तार्वस्थ SC (A) IVEN - TAMIL MEDIUM காவலர்

வபதுவரம்பு : தமிழக அரசின் விதிமுறைகளின்படி குறிப்பு : விண்ணப்பத்தை www.easc.ac.in என்ற கல்லூரி இணைபதாத்தில் பதிவிறக்கம் செய்து உரிய என்றிதழ்களின் நகல்களுடன் **செயலர் மற்றும் தாசைனர், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாகி**) **்ரோடு -638009** என்ற முகவரிக்கு 30.05.2023 பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்புதல் வேண்டும் Ca.Ca.urggerich, couce aggie general



The Director, Social Audit Society of Tamil Nadu, proposes to engage a Recruitment Service Agency which would do recruitment of Social Audit - State Resource Person (SA-SRP), Social Audit - District Resource Person (SA-DRP) and Social Audit - Block Resource Person (SA-BRP) nterested Agencies/Firms with required experience are requested to submit proposal with proper information

Further details about the assignment including Terms of Reference (TOR) which is subject to change, For or submission of Firm's Information for Recruitment Agency, Declaration, District wise number of Resource Persons to be recruited and Price bid details may be seen as Annexures A, B, C, D and E at the website he Proposal must be delivered to the address below on or before 19.06.2023, 5:45 PM.

The Director, Social Audit Society of Tamil Nadu, Panagal Maligai, Saidapet, Chennai-15. Ph.No: 044-24322152. OPRIS 12:00 SPLAY 2023 "Geogram audigi agaldini panuliGani, engamu ufiligi efilidini umuliGuni" Joint Director, SASTA

பொது அறிவிப்பு

இதன் மூலம் பொது மக்களுக்கு அறிவிப்பது யாதெனில், மத்திய சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 29 - ழசம்பர் - 2008 அன்று S. ராமரத்தினம் மற்றும் மறைந்த S. நந்தகுமார் ஆகியோரால் மறைந்த ஹேமா ஜெயநாதனுக்கு பதிவு செய்யப்படுள்ள அசல் வெளியீட்டு பத்திர ஆவண எண். 1144 / 2008 தவற விடப்பட்டுவிட்டது.

எவரேனும் குறிப்பிடப்பட்டுள்ள அசல் ஆவணங்களை நேரில் காண நேரிட்டாலோ அல்லது எவருக் கேனும் ஆவணங்களை பொருத்து ஏதேனும் ஆட்சேபனையோ, கோரிக்கையோ இருப்பின் கீழே கையொப்பமிட்டுள்ள வரை தகுந்த ஆதாரங்களுடன் எழுத்து பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியான பத்து நாட் களுக்குள்ளாக தொடர்பு கொள்ள வேண்டும், தவறும் பட்சத்தில் இதனை பொருத்து யாருக்கும் எந்த விதமான கோரிக்கையோ, ஆட்சே பனையோ, உரிமையோ இல்லை என கருதப்படும்.

Mr.M.V. ஹரி ராம், வழக்கறிஞர், நெ.4, 2-ம் தளம், சுவாதி சுபத்ரா, நெ.6, ஸ்ரீ மாதவன் நாயா் ரோடு, மகாலிங்கபுரம், சென்னை – 600034. போன்: 044-28172627.

செல் : 94449 52608

சிட்டி சிவில் 1 உதவி நீதிபதி சென்னை நீதிமன்றத்தில்

O.S.No. 8628 OF 2019 ICICI eurini elidici i'. அதன் பிரதிநிதியாக மேலாளர்

Quanti திரு.ஞாணசேகரன் G K, S/o. காத்தவரைபன், கதவு எனர்.13, வளராணி தெரு, தென்றல் நகர், கிழக்கு திருமுல்ளல்வாயல், ஆக்சிஸ் ATM அருகில், சென்னை- 600062....பிரதிவாகி

அறிவிப்ப

இந்த மாண்புமிகு சிட்டி சிவில் 1 உதவி நீதிமன்றம், சென்னை முன்னிலையில் Сария О.S. **стемі**. 8628 / 2019 вівій வதக்கு, பணத்தை வசூலிப்பதற்காக உங்களுக்கு எதிராக வாதி தாக்கல் செய்துள்ளார். நீங்கள் ஆஜராவதற்காக மேனே உள்ள வழக்கு 22.06.2023 அன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் அள்றைய தினம் காலை 10.30 மணிக்கு நீங்கள் ஆஜராகி உங்கள் அட்சேபணையை நேரிலோ அல்லது உங்கள் வழக்கறிஞர் மூலமாகவோ தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் நிங்கள் ஆஜராகத் தவறினால் மேற்கண்ட

விவகாரம் நீங்கள் இல்லாத நிலையிலும்

நீதிமன்ற உத்தரவின்படி н.Совораї வழக்கறிஞர்

வீல்ஸ் இந்தியா லிமிடெட்

Corporate Identity Number: L35921TN1960PLC004175 பதிவு பெற்ற அலுவலகம் : எண்.21, பட்டுல்லாஸ் ரோடு, சென்னை 600 002

Phone: 044-2623 4300: Website: www.wheelsindia.com

31.03.2023 தேதியுடன் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனித்த மற்றும் ஒருங்கிணைத்த நிதிநிலை முடிவுகளின் சாரம்

	வில்றங்கள்	F	தணித்தது						ஒருங்கிணைக்கப்பட்டது					
en.		Opta	முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஆண்டு		முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த ஆண்டு			
oroda.		31.03.2023	31.12.2022	31.03.2022	31.03.2023	31.03.2022	31.03.2023	31.12.2022	31.03.2022	31.03.2023	31.03.2022			
		தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செம்யப்பட்டது	தணிக்கை செய்யப்பட்டத			
1.	செயல்பாடுகளின் மூலம் மொத்த வருமானம்	1,169.24	1,002.58	1,101.33	4,332.11	3,686.69	1,251.87	1,076.48	1,187.73	4,651.15	3,966.49			
2,	வரி மற்றும் அசாதாரண வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	31.91	19.21	37.15	85.52	106.51	29.23	13.03	34.02	69.24	97.80			
3.	வரிக்கு முன், அசாதாரண வகைகளுக்குப் பின் நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம்/(நஷ்டம்)	31.91	19.21	37.15	85.52	106.51	29.23	13.03	34.02	69.24	97.80			
4.	வரி மற்றும் அசாதாரண வகைகளுக்குப் பின், நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	24.83	14.54	27.86	65.17	79.79	23.35	10.28	25.90	54.15	74.18			
5.	நடப்புக் காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (நடப்புக் காலத்திற்கு வரிக்குப் பின் இரையம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் இதர விரவான வருமானம்)	25.39	14.84	28.85	65.62	78.20	23.88	10.61	26.73	53.67	73.10			
6.	செனுத்தப்பட்ட சமபங்கு மூதைனம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ 10/-)	24.06	24.06	24.06	24.06	24.06	24.06	24.06	24.06	24.06	24.06			
7.	ரிசர்வுகள் மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக, முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின்படி		8	540	689.48	651.05	¥		200	740.11	709.63			
8.	ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒன்னொன்றும் ரூ 10/-) (ரூபாமில்) ("ஆண்டு விகிதம் செய்யப்படவில்லை) அடிப்படை	10.32*	6.04*	11.58*	27.08	33.16	10.09*	4.86*	11.12*	24.13	31.78			
	தீர்த்தது.	10.32*	6.04*	11.58*	27.08	33.16	10.09*	4.86*	11.12*	24.13	31.78			

குறிப்புகள் :

1. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூரிட்டிஸ் அண்டு எக்சேஞ்க போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகளின், விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்ககளுக்கு (SEBI LODR) தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் அரும். மேற்கண்ட நிதிநிலை முடிவுகளின் இணையதளம் www.nseindia.com மற்றும் கம்பெணிலின் இணையதளம் www.mseindia.com ஆகியவற்றில்

2. கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 133 மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகளின்கீழ், இந்திய கணக்கியல் தரநிலைகளின் (IndAS) பரிந்துரைப்படி மேற்கண்ட தனியான / ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளை கம்பெனி தயாரித்துள்ளது.

மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் மே 18, 2023 அன்று தணிக்கை குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அன்று நடைபெற்ற இயக்குநர் குழுவின் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. 4. ஏப்ரல் 1, 2022 முதல் கம்பெணி ஒரு கயாதீன பட்டயப் பொறியாளரால் மதிப்பிடப்பட்டு குறிப்பிட்ட ஆலை மற்றும் இயந்திரங்களை மறுமதிப்பீடு செய்துள்ளது. இதன் விளைவாக, மள்ச் 31, 2023ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான கணக்கியல் மதிப்பீட்டில் ஏற்பட்ட

மாற்றத்தின் காரணமாக தேய்மானத்திற்கான கட்டணமாக ரூ.8.10 கோடி மற்றும் ரூ. 31.86 கோடி குறைந்துள்ளது. 5. டிசம்பர் 07, 2021 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் கூட்டத்தில், சுந்தும் ஹைட்ராலிக்ஸ் லிமிடெட் மற்றும் கம்பெனியின் முறையே அதன் பங்குதாராகளை இணைக்கும் திட்டத்திற்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் அக்டோபர் 1,

2021 முதல் அமனுக்கு வருகிறது. மரியாதைக்குரிய (NCLT), சென்னைபிடம் தாக்கல் செய்த மணுவுக்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் மற்றும் இது தொடர்பாக தேவையான வழிகாட்டுதல்களுக்காக நிறுவனம் காத்திருக்கிறது. 6. மார்ச் 31, 2023ல் முடிவடைந்த ஆண்டுக்கான பிற செலவுகள், கொடுக்க வேண்டிய முந்தைய மற்றும் ஆம்வுச் செலவுகள் கு. 27.23 கோடி, பெறப்பட்ட காப்பீட்டுக் கோரிக்கையின் நிகரம், முன்னர் கொடுக்க வேண்டிய / அதிகரித்த ஆய்வு மற்றும் வெளிநாட்டு பணிகளுக்கான

செவை ஆகியவை அடங்கும். நிறுவனம் பின்வரும் அழிக்கையிடப்பட்ட பிரினில் செயல்படுகிறது.

அ) வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஆ) கொழிற்சாலை உதிரி பாகங்கள்

பகுதி தகவல் அறிக்கை தலைமை செயல்பாட்டு முடிலெடுப்பவருக்கு (COOM) வழங்கப்பட்டதோடு, மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்டிடைய முந்தைய காலகட்டங்களுக்கான அறிக்கைவிடக்கூடிய பகுதி தகவல்கள் ஒப்பிடக்கூடியதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 8. கம்பெனி தனித்த நிதிநிலை முடிவுகளுடன் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இண்ட்சாஸ் 108 "பகுதி செயல்பாடுகளுக்கு" இணங்க, கம்பெனி 31 மாச் 2023–ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கையில் பகுதி தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

9. முந்தைய காலத்திற்காண தொகைகள் நடப்புக் காலத்தின் தேவைக்கேற்றவாறு மறுவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

10. இயக்குதர் குழு 2022–23ம் நிதியாண்டில் ரூ.10/– முகமதிப்புள்ள ஒன்னொரு சமபங்கிற்கும் ரூ.3.97 (39.70%) என்ற விகிதத்தில் மொத்தம் ரூ.9.56 கோடிகள் பங்கு ஆதாயமாக பரிந்துரை செய்துள்ளது. 11. கடைசி காலாண்டிற்கான தொகைகள், முழு நிதியாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட தொகைகள் மற்றும் அந்தத்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு வரையினான தொகைகள் ஆகியவற்றுடன் சமன் செய்யப்பட்டுள்ளது.

> ஸ்ரீவத்ஸ் நாம் **நிர்வாக இயக்குநர்** DIN: 00063415

வீல்ஸ் இந்தியா விமிடெட்டுக்காக

இடம் : சென்னை கேகி : மே 18, 2023

epaper. inamani.com

முடிவு செய்யப்படும்